
shrIshyAmastotram

ஸ்ரீஸ்யாமஸ்தோத்ரம்

Document Information

Text title : shyAmadevastotram

File name : shyAmadevastotram.itx

Category : deities_misc

Location : doc_deities_misc

Author : ShyAmabhakta khATunivAsI paNDit rAmaprasAda sharmA

Transliterated by : anonymous456an at gmail.com

Proofread by : anonymous456an at gmail.com

Description-comments : shyAmadevopAsana Puja book by Shri Kishor Mishra

Latest update : October 2, 2020

Send corrections to : Sanskrit@cheerful.com

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

December 3, 2021

sanskritdocuments.org



அப்³ஜயோநிஸூலபாணிபாகஸாஸநாதி³கை-
ர்தை³வஸித்³த⁴கிந்நரைஸ்ச வந்தி³தம் ரமாபதிம் |
சக்ரபாணிமுத்தமம் கு³ணுகரம் க்ரு³பாநிதி⁴ம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி பாபநாஸநம் || 1 ||

வேணுகா³நதத்பரம் ஸ்வகோ³ப்யகோ³பமண்ட³நம்
காலசைத்³யத்³நதவக்த்ரமாக³தா⁴தி³க²ண்ட³நம் |
பூதநாப³காஸுராதி³கேஸிகம்ஸநாஸநம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி ஸத்ருநாஸநம் || 2 ||

சந்த³ரஹாஸஸோபி⁴தம் ஸுபிச்ச²கு³ச்ச²மஸ்தகம்
குங்கமாதி³சர்சிதம் விலோபி⁴லோலலோசநம் |
ஹாரகுண்ட³லத்விஷாஸுஸோபி⁴நீலகுந்தலம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி விஸ்வமோஹநம் || 3 ||

அர்த²-

ப்³ரஹ்மா, ஸிவ, இந்த³ர இத்யாதி³ தே³வதாஓம், ஸித்³த⁴ ததா² கிந்நரோம் ஸே ஸ்துதி
கியே

க³யே லக்ஷமீபதி, ஸுத்³ர்ஸந-சக்ர-தா⁴ரீ, புருஷோத்தம, கு³ணக³ணோம் கே
ஸமுத்³ர, த³யாஸாக³ர, ஸர்வஸமர்த², ப⁴க்தஜநோம் கே பாபநாஸக ப⁴க³வாந்
ஸ்ரீஸ்யாமதே³வ கோ ஸவிநய ப்ரணாம ஹை || 1 ||

ஜோ ப⁴க³வாந் வம்ஸீ கே கா³ந மேம் தத்பர ஹைம் | அபநீ பாலநீய கோ³பமண்ட³லீ
கே

ஸுஸோபி⁴த முகி²யா ஹைம் | காலயவந ஜைஸே ப்ரசண்ட³ம்லேச்ச², ஸிஸூபால,
த³நதவக்த்ர, ஜராஸந்த⁴ ஜைஸே ப்ரப³ல-ப்ரதாபீ ராஜாஓம் கே அஹங்கார கோ
க²ண்டி³த கரநே வாலே ஹைம் | பூதநா-ராஷ்ணீ, ப³காஸுர, அகா⁴ஸுர ஆதி³
மாயாவீ அஸுரோம், கேஸீ, கம்ஸ ஆதி³ கா நாஸ கரநே வாலே ஹைம் | ப⁴க்தஜநோம்
கே ஸத்ருஓம் கோ நஷ்ட கரநே வாலே ஸர்வஸமர்த² ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ

கோ ஸவிநய நமஸ்கார ஹை || 2 ||

ஜிநகே முக² பர சந்த்³ரமா கே ஸமாந ஹ்ரு³த³யஹா¹ முஸகாந ஸர்வதா³
ஸுஸோபி⁴த ஹை ஒளர உநகா மோர கே பங்கோ²ம் கே கு³ச்சோ²ம் கே முகுட ஸே
அலங்க்ரு³த மஸ்தக ஹை | ஜோ கேஸர, கஸ்தூரீ, குங்கும (ரோலீ) ஆதி³
தி³வ்யசந்த³நோம் ஸே சர்சித ஹைம் | ஜிநகே ஸமஸ்த ப்ராணியோம் கோ லுபா⁴நே
வாலே

சஞ்சல நேத்ர ஹைம் | க³லஸோபீ⁴ ஹார ஏவம் காநோம் கே மகராக்ரு³தி குண்ட³லோம்
ஸே காலே கு⁴ங்க⁴ராலே பா³ல ஸுஸோபி⁴த ஹோ ரஹே ஹைம் | ஐஸே விஸ்வமோஹந,
ஸர்வஸமர்த², ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ கோ ஸவிநய நமஸ்கார ஹை || 3 ||

Meaning

He, to Whom the foremost amongst Gods- Brahma, Shiva, Indra et cetera, offer their veneration. All the Gods, Siddhas, Kinnaras and other divine beings are resolved only to His worship.

He, Who is the amorous consort of MahaLakshmi and holds the Chakra(divine disc). He is full of Divine Good Qualities and is the foremost amongst all. That Krishna Who is receptacle of compassion, I pay obeisances to that Supreme God ShyamaDeva, Who obliterates the sins of His devotees. ..1..

Who is fervent to play His flute and is the leader of his group of cowherds. Who besmirched the insolence of great Kings such as KaalaYavana, ShishuPaala, DantaVakra, Jarasandha and others. That Supreme Lord who brought the astutious demons like Putanaa, Bakasura, Aghasura et cetera, and others such as Keshi, Kansa et cetera, to an end. I bow to Him, the Ultimate God ShyamaDeva, Who is annihilator of enemies of His devotees. ..2..

Whose face shines like a mirthful moon and His head is baroque with cluster of Peacock feathers. His body is besmeared with ambrosial sandal wood paste and KunKuma, and He has enticing eyes rolling in rapture. Whose hair is of entrancing deep blue colour and which is gleaming with His scintillating neck carcanet and ear cuffs. I offer salutations to Supreme

Lord ShyamaDeva, Who mesmerises the Universe with His Divine Form. ...3..

இந்த்³ரமாநக²ண்ட³நம் கி³ரீந்த்³ரஸீலஹஸ்தகம்
கோ³பபா³லதே⁴நுவத்ஸகோ³பிகார்திநாஸநம் |
ப⁴க்தபீ⁴திஹாரகம் த³வாக்³நிபாநகாரகம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி ப⁴க்தபாலகம் || 4 ||

கோ³பகந்யகாவ்ரு³தம் கலிந்த்³கந்யகாதடே
சாருந்ரம்ஸோபி⁴தம் கத³ம்ப³பாத³பே ஸ்தி²தம் |
பா³லக்ரு³ஷ்ணமீப்ஸிதார்த²தா³யகம் பதிம் ஹரிம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி காமதா³யகம் || 5 ||

குப்³ஜவேஸ்மமத்⁴யக³ம் ஸகாமகாமிநீ⁴ரு³தம்
சும்பி³தாத⁴ராம்ரு³தம் ப்ரஸந்நவக்த்ரபங்கஜம் |
ப்ரபு²ல்பலங்கஜேக்ஷணம் ஸுகௌஸ்துபா⁴ங்க³பூ⁴ஷ்ணம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி கேலிகாரகம் || 6 ||

அர்த²-

ஜோ இந்த்³ர ஜைஸே ஸக்திஸம்பந்ந தே³வராஜ கே க⁴மண்ட³ கோ சூர கர தே³தே
ஹைம் | பர்வதஸ்ரேஷ்ட² கோ³வர்த⁴ந கே உடா²நே மேம் ஜிநகா ஹாத² ஸித்³த⁴
ஹை | கோ³பபா³லக, கௌ³ஓம் கே ப³ச²டே³, கோ³பிகாயேம் ஆதி³ நிர்³ப³ல
ப்ராணியோம்

கீ நாநாவித⁴ ஆபத்தியோம் கா நாஸ கரநே வாலே ஹைம் | ப⁴க்தஜநோம் கே ப⁴ய
கே விநாஸக ஹைம் | தா³வாக்³நி (ஜங்க³லீ அக்³நி) கோ முக²ஸே பீகர ஸாந்த
கரதே ஹைம் | ஜஸே ப⁴க்தபாலக, ஸர்வஸமர்த², ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ
கோ ஸவிநய ப்ரணம ஹை || 4 ||

ஜோ புண்யஸலிலா யமுநாநதீ³ கே கிநாரே மேம் கோ³பகந்யாஓம் ஸே கி⁴ரே ஹு³ஏ,
கத³ம்ப³

கே பேட³பர பை³டே² ஹு³ஏ, சீரஹரண கீ மநோஹா³ கீர்³டா³-லீலா கே ரஸிக
ஹைம் | ஸமஸ்த அபி⁴லாஷாஓம் கே அநுகூல வர தே³நே வாலே, ஜக³த்பதி நாராயண,
ஜோ பா³லக க்ரு³ஷ்ண கே ரூப மேம் பீ⁴ ஹைம், உந மநோவாஞ்சி²த-வரதா³தா,
ஸர்வஸமர்த² ப⁴க³வாந் ஸ்யாமதே³வ கோ ஸவிநய நமந ஹை || 5 ||

ஜோ ப்ரார்த²நா பர குப்³ஜா-ஜைஸ் ஸாதா⁴ரண ஸேவிகா கே க⁴ர மேம் பீ⁴ பதா⁴ரதே

ஹைம் | ரூபமோஹித, காமதே³வ கே வஸீபூ⁴த காமிநியோம் ஸே பகடே³ ஜாதே
 ஹைம் ஒளர வே உநகா சம்ப³ந ஒளர அத⁴ராம்ரு³த-பாந கரதீ ஹைம் | ஜிநகா
 ஸர்வதா³-ஸூந்த³ர கமல கீ பா⁴:³தி முக²மண்ட³ல ஹை, விகஸித கமல கே
 ஸமாந நேத்ர ஹைம், ஸூந்த³ர கௌஸ்துப⁴மணி ஜிநகா அங்க³பூ⁴ஷண ஹை, உந
 லோக-ஸீலா-காரக, ஸர்வஸமர்த² ப⁴க³வாந் ஸ்ரீய்யாமதே³வ கோ ஸவிநய
 நமஸ்கார ஹை || 6 ||

Meaning

Who destroys the false arrogance of the great Gods like
 Indra, the King of Gods. Who easily upheld the great mountain
 Govardhana in His hands. Who is assiduous towards removing
 afflictions of cowherds, calves of cows, the cow-herd damsels,
 and other fragile beings. Vishnu is the extirpater of all
 fears and anxieties of His devotees. And He tranquilises all
 the beings by Himself consuming the conflagrations of the
 forest of this material world. To that nurturer of devotees,
 I bow down to Foremost God ShyamaDeva. ..4..

Krishna is always clustered by cowherd damsels on the banks of
 Daughter of Kalinda mountain, id est River Yamuna. His face
 is embellished with His small smile and He reposes under the
 Kadamba tree. Who is in form of small baby and confers all
 the desires of devotees. To that Lord Hari, I pay obeisances
 to ShyamaDeva, the Supreme God. ..5..

Who arrived even to the cottage of as insignificant people as
 Kubjaa for her ardent devotion (this shows Krishna's ineffable
 compassion and love towards devotees). And He is captured by
 glamorous damsels who are enamored by His charm and constantly
 drink the nectar of His lips by kissing Him on His lotus face
 which is blossoming with exuberance. Whose eyes are like
 blossoming lotuses and Kaustubha Mani adorns as His jewellery.
 I revere that Great God ShyamaDeva, Who is always enthusiastic
 to do Leela (Divine Plays, Pastimes). ..6..

நந்த³கோ³பமண்ட³நம் யஸோத³யா விபூ⁴ஷிதம்
பா³லகேலிகாரகம் மநோஹரம் விபா⁴கரம் |
கிங்கிணீ³குதூஹலேந ந்ரு³த்யகீ³தநாதி³தம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி யோக³தா³யகம் || 7 ||

விஸ்வபா⁴வகாரகம் மநோரத²ப்ரதா³யகம்
வேத³ஸாஸ்த்ரவந்தி³தம் நிரஞ்ஜநம் நிராமயம் |
யஜ்ஞகர்மஸாத⁴கம் த்³விஜார்³திமோஹபா³த⁴கம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி ஸித்³தி⁴தா³யகம் || 8 ||

ரத்நயுக்தமஸ்தகம் முநீ³ப்ஸிதம் வரப்ரத³ம்
கௌரவாதி³து³ஷ்டராஜபீ³கம் கூமாசரம் |
ஸூர்யபி³ம்³பி³மத்⁴யவர்தி³தேஜஸா ப்ரபூ³ரிதம்
ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி பா⁴நுமத்⁴யக³ம் || 9 ||

அர்த²-

வ்ரஜாராஜ நந்த³ராய கீ ப்ரஜாரூப கோ³போம் கே ஸோபா⁴கா³ ஹைம் | யஸ ஓளர த³யா
ஸே விபூ⁴ஷித (யஸோதா³-நந்த³ந) பா³லகோம் கீ க்ரீ³டா³ கோ பீ⁴ அபநாநேவாலே,
மநோமோஹக தி³வ்யரூபஸம்பந்ந, அந்த⁴கார மேம் பீ⁴ அபநீ ரூபப்ரபா⁴ ஸே
ப்ரகாஸ கரநே வாலே ஹைம் | பைர மேம் பஹநீ ஹு³ஈ பாயல கே கு³ங்க⁴ரூ
ப³ஜாநே கீ சாஹ ஸே நாச-கா³ந ஸே நா³ஸம்பந்ந, யோக³ஸாத⁴நா கே வரதா³தா,
ஸர்வஸமர்த², ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ கோ ஸவிநய நமஸ்கார ஹை || 7 ||

ஸமஸ்த விஸ்வ கீ ஸத்தா கோ கரநே (ரக²நே) வாலே, சர-அசர ஜக³த் கீ
மாநஸிக ஸத்-அபி⁴லாஷாஓம் கே ப்ரதா³தா ஹைம் | வேத³ ஏவம் ஸாஸ்த்ரோம் கீ
ஸ்துதியோம்

கே த்³வாரா வந்த³நீய, நிர்மல, நிவிகார ஹைம் | யஜ்ஞ ஆதி³ ஸத்கர்ம கே ஸாத⁴க
ஹைம் | த்³விஜ (அபநே ஜநம் ஓளர வேதோ³ம் மேம் ஸ்ரத்³தா⁴ ரக²நேவாலே) ஜநோம்
கே

கஷ்ட ஏவம் மோஹ கோ ஹடாநே வாலே, ஸர்வ-ஸித்³தி⁴-விதா⁴தா, ஸர்வஸமர்த²,
ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ கோ ஸவிநய நமந ஹை || 8 ||

ரத்நஜடித முகுட ஸே மண்டி³த மஸ்தக வாலே ஹைம் | அஷ்டாங்க³யோக³ மேம்
நிரத முநிக³ணேம் கே சாஹே ஹு³ஏ த்⁴யேய தே³வதா ஓளர வரதா³தா ஹைம் | கௌரவ

ஆதி³ து³ஷ்டபு³த்³தி⁴-ஸக்திஸம்பந்ந ராஜாஓம் கே பீ⁴ த³மநகாரீ ஹைம் ஒளர
ஸர்வ-ஸக்தி-ஸம்பந்ந ஹோதே ஹு^௪ பீ⁴ கூமாசாரீ ஹைம் | ஸூர்யமண்ட³ல கே
தேஜு ஸே பீ⁴ அதி⁴க தேஜுஸ்வீ, ஸூர்யமண்ட³ல கே மத்⁴ய மேம் பீ⁴ உபாஸநீய,
ஸர்வஸமர்த², ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ கோ ஸவிநய நமஸ்கார ஹை || 9 ||

Meaning

Narayana is the elegant leader of subjects of Nanda's
cowherds. He is always ornated by His Mother Jashoda when He
plays in His enchanting child form and coruscate like a Sun,
guiding world away from darkness. Who is surrounded by the
ebullient noise of clattering anklets during the great festive
dance and singing. To that Great lord ShyamaDeva, I devote
myself to the Giver of union with His Supreme Self. ..7..

Who brought this World into existence and then fulfills all the
mind-born desires of the entire world. Who is the Infallible
and Omnipotent Supreme Lord invoked in all the Vedas and
Shaastras. Who alone is the benefactor of all the Yagya(holy
fire sacrifice ritual) and other rituals and expatriates the
tribulations of the Twice-Born persons and removes their bondage
to this world. I prostrate to that Ultimate Lord ShyamaDeva,
who graciously bestows all the Siddhis (spiritual supernatural
powers). ..8..

Whose head is ornamented with jewel studded crown and the
Munis and Sages adore only His worship. Shri Raama grants all
the wishes of devotees. He torments all the atrocious people
like the evil kings Kauravas and others, but instantly forgives
all those who bow to Him with full devotion and love. Who is
resplendent with the rays of middle of Sun Disc(the brightest
rays), I venerate that Great Lord ShyamaDeva, Who rests in
middle of Sun and thus illuminates the entire world. ..9..

வேத³மந்த்ரயந்த்ரதந்த்ரஸப்த³ஸாரதா³யகம்

த⁴ர்மமார்க³வர்த³த⁴கம் ஹ்யத⁴ர்மமார்க³நாஸகம் |
 ராக³தாபஸோககோபது:³க²தை³த்யநாஸகம்
 ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி வித்தஸாத⁴கம் || 10 ||

ஜ்ஞாநமாநபு³த்தி⁴வ்ரு³த்தி⁴காரகம் க²லாபஹம்
 து³ஷ்டதை³த்யநாஸநம் முநீந்த³ர்வ்ரு³ந்த³வந்தி³தம் |
 ஸர்வலோகஸேவிதம் ஸிவப்ரியம் க்ஷமாசுரம்
 ஸ்யாமதே³வமீஸ்வரம் நமாமி ஸர்வஸாக்ஷிணம் || 11 ||

க³ரு³ஹஸுதத⁴நதேஜ:ஸ்தர்யாதி³ஸர்வப்ரதா³தா
 நிக³மக்ரு³ணவிநேதா காலபீ⁴திப்ரபே⁴தா |
 அரிகுலவத⁴கர்தா ப⁴க்தகார்யாதிசேதா
 ஜக³தி ஜயதி தே³வ: ஸ்யாமதே³வ: ப்ரதாபீ || 12 ||

அர்த²-

வேதோ³ம் கே மந்த்ர, விபி⁴ந்நகார்யோம் கே ஸாத⁴க யந்த்ர, தந்த்ர கே ப்ரபா⁴வகாரீ
 ஸப³தோ³ம் மேம் சமத்கார கா ப³ல தே³நேவாலே ஹைம் | த⁴ர்ம-மர்யாதா³ கே மார்க³
 கோ ப³டா⁴நேவாலே ஓளர அத⁴ர்ம கே மார்க³ கோ நஷ்ட கரநேவாலே ஹைம் | ஜீவோம்
 கே ராக³, ஸந்தாப, ஸோக, க்ரோத⁴, து³க², ப்ரேத, பிஸாச, தை³த்ய ஆதி³ கீ
 பா³தா⁴ கோ ஹடாநே வாலே ஹைம் | மாநவ ஜீவந கே அபேக்ஷித ஸர்வவித⁴ த⁴ந
 கீ ஸித்³த⁴ கரநேவாலே, ஸர்வஸமர்த², ப⁴க³வாந் ஸ்யாமதே³வ கோ ஸவிநய
 நமஸ்கார ஹை || 10 ||

ஜீவோம் கே ஜ்ஞாந-ஸம்மாந-பு³த்தி⁴ கோ ப³டா⁴நேவாலே, து³ஷ்ட
 மநோபா⁴வ வாலே க²ல வ்யக்தியோம் கோ தூ³ர் கரநே வாலே, ப்ரப³லது³ஷ்ட
 தை³த்ய கீ ப்ரபா⁴வஸக்தி கோ நஷ்ட கரநே வாலே ஓளர யோக³-ஸாமர்த²ய ஸே
 ஸம்பந்ந முநிவரோம் கே ஸமூஹ த³வாரா ஸ்ரத்³தா⁴ ஸே வந்தி³த ஹைம் | ஸமஸ்த
 லோக-நிவாஸியோம் ஸே ஸேவித, யோகி³ராஜ மஹாதே³வ ஸிவ கே ப்ரிய ஹைம் |
 ஸமஸ்த
 த்ருடியோம், அபராதோ⁴ம் கோ உதா³ரதா ஸே க்ஷமா கரநே வாலே, ஸபீ⁴ கர்த்தவ்யோம்
 கே த்³ர்ஷ்டா-ஸாக்ஷ, ஸர்வஸமர்த² ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ கோ ஸவிநய
 நமந ஹை || 11 ||

மகாந, பூ⁴மி, புத்ர, த⁴ந, தேஜ (வ்யக்தித்வ), கலத்ர ஆதி³ ஸமஸ்த

போ⁴க³ஸாத⁴நோம் கே தா³தா ஹைம் | ஸமஸ்த ஸுப⁴ கல்யாணகாரீ கு³ணேங்கே
ஸிக்ஷக

ஹைம் ததா² காலகே ப⁴ய கோ தூ³ர கரநே வாலே ஹைம் | ஸத்ருக³ணேம் கோ ஸமூல
நஷ்ட கரநேவாலே, ப⁴க்த கே கார்ய கே ப்ரதி அத்யதி⁴க த்⁴யாந தே³நே வாலே,
ப்ரப³லப்ரதாபீ, தே³வவிக்³ரஹதா⁴ரீ, ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ கீ இஸ ஜக³த்
மேம் ஜய-ஜயகார ஹை || 12 ||

Meaning

Who is Endower of essence of all the Vedas, Mantras, Yantras,
Tantras and all the Words and Letters. He exalts the path
of righteousness and annihilates the path of sin and evil.
Who destroys the demons of attachment, tormentation, misery,
anger and sorrow, salutations to Supreme God ShyamaDeva,
Who lavishes prosperity to devotees. ..10..

He who increases the Knowledge, Recognition and Intellect of His
devotees and dispels the reprobate people away. Who expunges
the malicious Demons and is venerated by assemblage of Munis
and Sages. Raama is served by all the worlds and is the
beloved God of Maheshvara Shiva. I pay obeisances to the most
lovingly forgiving Supreme Lord ShyamaDeva, Who beholds the
entire creation. ..11..

Krishna is bestower of home, children, prosperity, recognition,
consort and all the desires of devotees. He is the preceptor
of right conduct mentioned in Vedas and exterminator of fear
of death. He erases the entire enemies of devotees from the
very root and is extremely appetent to fulfill all the desired
ends of His devotees. The Divine God Shyaama always shines
Eminent and Victorious in all the worlds. ..12..

ஸ்தோத்ரம் ஸதா³ கார்யகரம் நராணாம்
ராமப்ரஸாதே³ந க்ரு³த்ம் மநோஜ்ஞம் |
யதே²ப்ஸிதாஸேஷமநோரத²ம் வை

லபேத வித்தி³தி⁴ம் குலகீர்திமாயு: || 13 ||

அர்த²-

யஹ ஸ்தோத்ர மநுஷ்யோம் கே மநசாஹே கார்ய கோ ஸர்வதா³ பூர்ண கரதா ஹை |
இஸ ஸுந்த³ர ஸ்தோத்ர கோ ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ கீ க்ரு³பா ஸே 'ராமப்ரசாத³
நாமக ப⁴க்த நே ப³நாயா ஹை | இஸ ஸ்தோத்ர கே பாட² கே த³வாரா மநுஷ்ய அபநீ
இச்சா² கே அநுகூல ஸர்வவித⁴ பா⁴வநாஓம் கோ, நாநாவித⁴ சமத்தகாரீ வித்தி³தி⁴யோம்
கோ, குல கீ கீர்தி ஓளர தீ³ர்க⁴ ஆயுஷ்ய கோ ப்ராப்த கரதே ஹைம் || 13 ||

Meaning

This pleasant Hymn composed by RaamaPrasaada grants entire desires of human beings. The devotee eulogising Krishna with this powerful Hymn attains each and every desired wish and accomplishes all the Spiritual powers, honour of his family and longevity. ..13..

ப⁴க³வாந் ஸ்ரீஸ்யாமதே³வ ராஜஸ்தா²ந கே அதிப்ரஸித்த⁴ தே³வதா ஹைம்
ஓளர லாகோ²ம் க⁴ரோம் கே குலதே³வ, இஷ்டதே³வ ஹைம் | ஸ்ரீஸ்யாமதே³வ
கோ கதா² ஸம்ஸ்க்ரு³தஸாஹித்ய கே அநுபம நிதி⁴ புராணேம் மேம் உபலப³த⁴
ஹைம் | ஸ்ரீஸ்யாமப்ரபு⁴ கீ விஸ்த்ரு³த கதா² மஹர்ஷி வேத³வ்யாஸ-ரசித
அஷ்டாத³ஸ மஹாபுராணேம் மேம் ஸே அந்யதம, ப்ரதா⁴ந ஸ்கந்த³-புராண கே
கௌமாரிகாக²ண்ட³ மேம் மிலதீ ஹை | யஹ கதா² பா⁴ஃச அத்யாயோம் (345
ஸ்லோகோம்) மேம் ஹை, ஜோ அதீவ ஸுந்த³ர, ரோசக ஏவம் உபதே³ஸப்ரத³ ஹை |
இஸகே அதிரித்த பா⁴ரதஸார மேம் பீ⁴ ஸங்க்ஷிப்த ஸ்ரீஸ்யாமதே³வகதா²
தோ³ அத்யாயோம் (46 ஸ்லோகோம்) மேம் கிஞ்சித் ஸூபாந்தர ஸே உபலப³த⁴ ஹோதீ
ஹை |

Encoded and proofread by anonymous456an at gmail.com

shrIshyAmastotram

pdf was typeset on December 3, 2021

Please send corrections to sanskrit@cheerful.com

